



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 8]

CHENNAI, WEDNESDAY, FEBRUARY 20, 2019  
Maasi 8, Vilambi, Thiruvalluvar Aandu–2050

## Part VI—Section 3(a)

**Notifications issued by cost recoverable institutions of  
State and Central Governments.**

### NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

#### CONTENTS

#### JUDICIAL NOTIFICATIONS

	<i>Pages.</i>
Insolvency Petitions .. . . . .	34-40

---

## NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

---

### JUDICIAL NOTIFICATIONS

#### INSOLVENCY PETITIONS

IN THE COURT OF THE PRINCIPAL SUBORDINATE JUDGE OF NAMAKKAL

*(I.P.No. 25/2000)*

*(D.No. 48/2019)*

No. VI-3(a)/58/2019.

J. Jaisankar, aged 40 years, Son of Jambulingam, residing at No.6, Wellington Street, Namakkal.—*Petitioner/Debtor.*

*Versus*

1. The Commissioner Commercial Taxes, Elhilagam, Chepauk, Chennai-5.
2. Commercial Tax Officer (Town), Namakkal.—*Respondents.*

Notice is hereby given under Sections 10 and 13 of the Provincial Insolvency Act, that the Petitioner has filed an Insolvency Petition for adjudging the Petitioner as Insolvent and the said Petition stands posted to 22-02-2019.

Sub-Court, Namakkal,  
12th February 2019.

M.E. PADMA,  
*Principal Subordinate Judge.*

*(I.P.No. 24/2003)*

*(D.No. 48/2019)*

No. VI-3(a)/59/2019.

Lakshmiammal, aged 50 years, Wife of Varathappagounder, residing at Kattukottai, Vellalapatty, Kalkurichi, Namakkal Taluk and District.—*Petitioner.*

*Versus*

1. Sadaiyapalagan, Son of Maruthakalipalagan, residing at Kalkurichi Pudur, Anaikattupudur, Namakkal Taluk.
2. Arumugam, aged 35 years, Son of Sadaiyapalagan, residing at Kalkurichi Pudur, Anaikattupudur, Namakkal Taluk.
3. Kanagaraj, aged 40 years, Son of Ramasamypalagan, residing at Singalanthapuram Village, Rasipuram Taluk, Namakkal District.—*Respondents.*

Notice is hereby given under Sections 6 and 9 of the Provincial Insolvency Act, that the Petitioner has filed an Insolvency petition to adjudging the 1st respondent an an Insolvent and to appoint Official Receiver to vest the properties of the 1st respondent and the said Petition stands posted to 22-02-2019.

Sub-Court, Namakkal,  
12th February 2019.

M.E. PADMA,  
*Principal Subordinate Judge.*

*(I.P. No. 29 / 2010)*

*(D.No. 48/2019)*

No. VI-3(a)/60/2019.

ஆர். பொன்னழகன், வயது 42, த/பெ. ராமசாமிகவுண்டர், களண். 4/50, மகாத்மாகாந்தி நகர், சேலம் மெயின் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்-மனுதாரர்.

*Versus*

1. எம். கெளதுமன் வயது 35, த/பெ. லேட். மணிகவுண்டர், பி.எம்.ஐ. கார்டன், வளையப்பட்டி ரோடு, மேகானூர் அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

2. ஆர். கிருஷ்ணன் (இறந்தார்) வயது 45, த/பெ. ராசப்பக்கவுண்டர், ஆயக்கல்புதூர், ஒருவந்தூர் கிராமம், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

3. ஆர். சந்தாணம், வயது 85, க/பெ. ராசப்பகவுண்டர், ஆயக்கல் புதூர், ஒருவந்தூர் கிராமம், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

4. கே. பூங்கோதை, வயது 58, க/பெ. கிருஷ்ணன், ஆயக்கல் புதூர், ஒருவந்தூர் கிராமம், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

5. கே. தேன்மொழி, வயது 39, க/பெ. கார்த்திகேயன், ஆயக்கல் புதூர், ஒருவந்தூர் கிராமம், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

6. கே. கனிமோழி, வயது 37, க/பெ. கே. ராம்குமார், ஆயக்கல் புதூர், ஒருவந்தூர் கிராமம், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

7. கே. பனிமலர், வயது 35, க/பெ. சி. ரவிக்குமார், ஆயக்கல் புதூர், ஒருவந்தூர் கிராமம், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்-எதிர்மனுதாரர்கள்.

புரவென்சியல் இன்சால்வென்சி ஆக்ட் பிரிவுகள் 6 மற்றும் 9ன்படி 1-ம் எதிர்மனுதாரரை நொடிப்பு நிலை அடைந்தவராக தீர்மானம் செய்து உத்திரவு பிறப்பித்தும் மற்றும் மனு சொத்துக்களை அபிசியல் ரிசீவர் வசம் ஒப்படைக்கும் படி தாக்கல் செய்துள்ள மனுவானது 22-2-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

சார்பு நீதிமன்றம், நாமக்கல்,  
2019 பிப்ரவரி 12.

M.E. PADMA,  
*Principal Subordinate Judge.*

(I.P.No. 35/2010)

(D.No. 48/2019)

No. VI-3(a)/61/2019.

E. Palanisamy, aged 70, Son of Ettigounder, residing at Podhupatty Post, Namakkal Taluk and District.—*Petitioner*  
*Versus*

India Cements, Capital and Finance Limited, No.38, Sterling Road, Chennai-600 034.—*Respondent.*

Notice is hereby given under Sections 9 and 10 of the Provincial Insolvency Act, that the Petitioner has filed an Insolvency Petition to adjudge Petitioner as an Insolvent and to direct the official assignee to take charge of the assets setout in the schedule B hereunder for administration and the said petition stands posted to 22-02-2019.

Sub-Court, Namakkal,  
12th February 2019.

M.E. PADMA,  
*Principal Subordinate Judge.*

(I.P. No. 19/2012)

(D.No. 48/2019)

No. VI-3(a)/62/2019.

எம். முருகேசன், வயது 29, த/பெ. மார்ப்பன், க.எண் 2/54, ரெட்டியார் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்-மனுதாரர்.

*Versus*

1. எஸ்.வி. சுப்ரமணி, வயது 45, த/பெ. வேல்முருகன், 1/165, கிருஷ்ணபுரம், தும்மங்குறிச்சி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

2. கே. ரமேஷ், வயது 32, த/பெ. கருப்பண்ணன், 1/101, வெள்ளாளர் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

3. பி. செந்தில்குமார், வயது 30, த/பெ. பொன்னுசாமி, 2/29, மார்ப்ப நாயக்கன்பட்டி, பொம்மப்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

4. கே. முருகேசன், வயது 45, த/பெ. காசி, பாலாஜி நகர், பிளாட் நம்பர் 14, கலெக்டர் அலுவலகம் அருகில், தும்மங்குறிச்சி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

5. பெரியசாமி, வயது 50, பதிநகர், சேலம் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

6. வி. வட்சேல், வயது 35, த/பெ. வெள்ளையன், 2/103 ரெட்டியார் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

7. விஜயகுமார், வயது 35, உரிமையாளர் பாலு ஆட்டோ பார்ட்ஸ், நாமக்கல் சேலம் ரோடு, நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
8. என்.எல்.டி. மணி, வயது 47, ஏ.ஆர்.ஆர்.எஸ். சில்க்ஸ் எதிரில் சேலம் ரோடு, நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
9. வி.ஜெகன், வயது 32, த/பெ வரதப்பன், 1/103, வெள்ளாளர் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல் நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
10. சி.ஆர். பழனிச்சாமி, வயது 50, கே.பி.ஆர். திருமண மண்டபம் எதிரில் தட்டாரத் தெரு, நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
11. மணிமாறன், வயது 50, த/பெ. லேட், சின்னைய வாத்தியார், சுந்தைபேட்டை புதுர், நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
12. எம். நல்லுசாமி, வயது 47, த/பெ. முத்துசாமி, 5/170, சாமி நகர், மோகனூர் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
13. ஆர். பொரியண்ணன், வயது 50, த/பெ. ராமசாமி, 4/457, கங்கா நகர், துறையூர் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
14. எஸ். வாசதேவன், வயது 45, த/பெ. சீனிவாசன், 1/53, வெள்ளாளர் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
15. கே. செல்வகுமார், வயது 33, த/பெ. காளியண்ணன், 1/38, வெள்ளாளர் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
16. பி. மோகன்குமார், வயது 33, த/பெ. பொரியசாமி, 1/19 ஏ வெள்ளாளர் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
17. எஸ். சதீஸ்குமார், வயது 29, த/பெ. சுப்புராயன், 1/75 வெள்ளாளர் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
18. ஏ. ராஜா, வயது, 24 த/பெ. வி. அப்பாவு, 1/97 வெள்ளாளர் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
19. நவநீதகிருஷ்ணன், வயது 30, த/பெ. ராமசாமி, 3/89, பொரசப்பாளையம், சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
20. பி.ஆர்.செந்தில், வயது 37, பொரசப்பாளையம், சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
21. ரமேஷ், வயது 30, எல்.ஐ.சி. ஏஜேண்ட், இந்து பேக்கரி எதிரில், திருச்செங்கோடு ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
22. கே. செந்தில்குமார், வயது 31, த/பெ. குப்புசாமி, 3/9 பொரசப்பாளையம், சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
23. வி. முருகேசன், வயது 30, த/பெ. வீரப்பன், 3/25, பொரசப்பாளையம், சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
24. பழனிச்சாமி, வயது 35, முத்துக்காப்பட்டி, நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
25. செல்வராஜ், வயது 35, த/பெ. பால்காரர், முத்துக்காப்பட்டி, நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
26. ஜி. ராஜகோபால், வயது 25, த/பெ. கணேசன், 2/21 ரெட்டியார் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
27. எம். பழனிகுமார், வயது 42, உரிமையாளர் சாமுண்டி இன்ட்ஸ்கெஸ், மாருதி கேஸ் எதிர் சந்து, திருச்செங்கோடு ரோடு, நாமக்கல் டவுன் நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
28. ராஜ்குமார், வயது 39, உரிமையாளர் ரியல் பழமுதிர் சோலை, ஹேராட்டல் ஆரிய பவன் சேலம் ரோடு, கஸ்பா நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
29. எஸ். பாலு, வயது 33, த/பெ. உரிமையாளர் ரியல் பழமுதிர் சோலை, ஹேராட்டல் ஆரிய பவன் சேலம் ரோடு, கஸ்பா நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
30. பாலு, வயது 40, போலிஸ்காரர், சின்ன ஐயம்பாளையம், திருச்செங்கோடு ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
31. எஸ்.கே. சுப்பரமணி, வயது 31, த/பெ. மல்லிகா 2/59 ரெட்டியார் தெரு, சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
32. ஏ. பரமேஸ்வரன் வயது 42, த/பெ. பாப்பாத்தி, 6/427D நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
33. செல்வராஜ், வயது 45, உரிமையாளர் எஸ்.ஆர்.வி. ஷுமியார் அம்மன் ரோடு வேஸ் அருகில், சேலம் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

34. குமரேசன், வயது 35, வைகை காம்பெளக்ஸ், சேலம் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
35. கெச்டி.எஸ்ப.சி. பேங்க், நாமக்கல் பை அதன் மேனேஜர், பாசனல் லோன் டிவிசன், பிருந்தாவனம் ரோடு, பேர்லேண்ட்ஸ், சேலம் டவுன், சேலம் வட்டம், சேலம் மாவட்டம்.
36. இந்துஜா பைனான்ஸ் பை அதன் மேனேஜிங் டெரக்டர், பொன்னகர் அருகில் சேலம் ரோடு நாமக்கல் டவுன் நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
37. கோகுலம் பைனான்ஸ் பை அதன் மேனேஜிங் டெரக்டர், எஸ்.கே.கே. காம்பெள்ளில் 9-1-பி, மோகனார் ரோடு, நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
38. கே. திராவிடமணி, வயது 60, த/பெ. குப்புசாமி, மேற்குத் தோட்டம், பேருக்குறிச்சி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

39. எஸ். தனசேகரன், வயது 40, த/பெ. செல்லப்பன், 108/ஏ ராஜா நகர், எடி.சி. டிப்போ எதிரில் காந்தி ரோடு, சேலம்-7, சேலம் மாவட்டம்.—எதிர்மனுதாரர்கள்.

புரவென்சியல் இன்சால்வென்சி ஆக்ட் பிரிவுகள் 10 மற்றும் 13 ஸ்படி மனுதாரரை இன்சால்வென்டாக தீர்மானித்து தக்க உத்தரவு பிறப்பிக்க மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவானது 22-02-2019 அன்று வாய்தா போடப்படுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

சார்பு நீதிமன்றம், நாமக்கல்,  
2019 பிப்ரவரி 12.

M.E. PADMA,  
*Principal Subordinate Judge.*

(I.P. No. 31/2013)

(D.No. 48/2019)

No. VI-3(a)/63/2019.

வீரப்பன், வயது 72, த/பெ. காளியண்ணகவுண்டர், மகாலட்சுமி நகர், சின்ன களங்காணி, களங்காணி கிராமம், நாமக்கல் வட்டம், மற்றும் மாவட்டம்—மனுதாரர்.

#### *Versus*

- சிங்காரம், வயது 55, த/பெ. மந்திபோயன், பெருமாபாளையம், முத்துக்காபட்டி கிராமம், நாமக்கல் வட்டம்.
- ராஜேந்திரன், வயது 44, த/பெ. குமரேசன், க.எண். 6/122, கருப்பண்ணார் கோவில் தெரு, முத்துக்காபட்டி கிராமம், நாமக்கல் வட்டம்—எதிர்மனுதாரர்கள்.

புரவென்சியல் இன்சால்வென்சி ஆக்ட் பிரிவுகள் 6 மற்றும் 9ஸ்படி 1-ம் எதிர்மனுதாரரை நொடிப்பு நிலை அடைந்தவராக (Insolvent) தீர்மானம் செய்தும், மனு சொத்துக்களை அபிவியல் ரிசீவர் வசம் ஒப்படைக்க தக்க உத்திரவு பிறப்பிக்கும்படி மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவானது 8-3-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

சார்பு நீதிமன்றம், நாமக்கல்,  
2019 பிப்ரவரி 12.

M.E. PADMA,  
*Principal Subordinate Judge.*

(I.P. No. 13/2016)

(D.No. 48/2019)

No. VI-3(a)/64/2019.

செல்வராஜ், வயது 52, த/பெ. பழனிசாமி, க.எண். 135, சாவடி தெரு, இராமாபுரம் புதுரார், நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், மற்றும் மாவட்டம்—மனுதாரர்.

#### *Versus*

- விழியகுமார், வயது 48, த/பெ. பெருமாள், ஹனுமான் தீர்த்தம் கிராமம் மற்றும் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்.
- சுரேஷ், வயது 42, த/பெ. சதாசிவம், க.எண். 278/A, K.K.P. தெரு, திருவள்ளுவர் காலனி, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
- முருகேசன், வயது 36, த/பெ. வீரப்பன், முருகேசன் ஆட்டோ ஓர்க்ஸ், பொன் கைலாசன் கார்டன், R.P புதுரார் அஞ்சல், கதிரவன் மருத்துவமனை அருகில், R.P புதுரார் நாமக்கல்.
- K.R. மனோகரன், வயது 50, த/பெ. ராமசாமி, 29, குப்ப நாயக்கனுரார், படுத்தான்குட்டை அஞ்சல், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

5. S. சால்வதி, வயது 47, க/பெ. செல்வராஜ், 2/192/15 ARG காம்பளக்ள், அண்பு நகர்-2, சின்னமுதலப்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
6. பழனிசாமி, வயது 60, த/பெ. ராமசாமி, 2/106, செங்காட்டு தோட்டம், வெங்கடாச்சலபுரம், துறையூர் வட்டம், திருச்சி மாவட்டம்.
7. M. செல்வி, வயது 45, க/பெ. மாதேஷ்வரன் 19/114, தெற்கு காடு அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
8. K. நகுலன், வயது 71, த/பெ. கருப்பண்ணன், 272 J எழில் நகர், சாவடி தெரு, RP புதூர், நாமக்கல் மாவட்டம்.
9. R. கண்ணன், வயது 41, த/பெ. ராமசாமி, 82A/9, தெற்கு திருமலகிரி, காளப்பநாயக்கன் பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
10. P. ராமசாமி, வயது 61, த/பெ. பழனியப்பன், 148, சக்தி நகர், செட்டிக்குளம் மேற்கு, வாளவந்தி, நாமக்கல் மாவட்டம்.
11. G. காளியண்ணன், வயது 30, த/பெ. கணேசன், 135/1A, தெற்கு திருமலகிரி, காளப்பநாயக்கன் பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
12. ரெட்டியா கவுண்டர், வயது 80, த/பெ. நல்லப்பகவுண்டர், 35/1, தெற்கு திருமலகிரி, காளப்பநாயக்கன் பட்டி அஞ்சல், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
13. S. கணேசன், வயது 55, த/பெ. செங்கோடகவுண்டன், 35/1A, தெற்கு திருமலகிரி, காளப்பநாயக்கன் பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
14. M. அண்ணாதுரை, வயது 39, த/பெ. முத்துசாமி, 28 நடு தோட்டம், திருமலகிரி, காளப்பநாயக்கன் பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
15. N. கந்தசாமி, வயது 40, த/பெ. நடேசன், 8/1, சாமையன்புதூர், சேவாகவுண்டம் பாளையம், கொளத்து பாளையம் அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
16. T.S. ரமேஷ், வயது 39, த/பெ. சுப்ரமணி, 148, கிழக்கு தெரு, துத்திக்குளம் அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
17. V. செங்கோடன், வயது 52, த/பெ. வரதப் பகவுண்டர், 5/60, நாலாம்பாடி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
18. K. பெருமாள், வயது 50, த/பெ. குப்தசாமி கவுண்டன், தொட்டிப்பட்டி, காலப்பநாயக்கன்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
19. S. முருகேசன், வயது 50, த/பெ. செங்கோடகவுண்டன், தொட்டிப்பட்டி, காலப்பநாயக்கன்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
20. J. சந்திரா, வயது 50, த/பெ. ஜானகிராமன், 1/192, மாரியம்மன் கோயில் தெரு,
21. ராம்குமார், வயது 35, த/பெ. செல்வா, 272/91, எழில் நகர், சாவடி தெரு, RP புதூர், நாமக்கல் மாவட்டம்.
22. M. விஜயா, வயது 45, க/பெ. பிளாட் நெ.4, பேஸ், IV கோஆப்ரேட்டிவ் நகர், திருவோகாடு, சென்னை-77.
23. P. கருணாநிதி, வயது 51, த/பெ. பெரியசாமி, 14/85A, நஞ்சண்டாபுரம், காளப்பநாயக்கன்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
24. R. ஆய்யாவு, வயது 53, த/பெ. ராமசாமி, ஒசரப்பள்ளி, கிழக்கு தோட்டம், சோபனாபுரம் அஞ்சல், துறையூர் வட்டம், திருச்சி மாவட்டம்.
25. P. ரமேஷ், வயது 31, த/பெ. பழனிசாமி, கிழக்கு சாலை, சின்னமுதலப்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
26. S. கரேஷ், வயது 38, த/பெ. சீரங்கன், 3/106A3 பொசுப்பாளையம், சிறுகம்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
27. M. கண்ணன், வயது 38, த/பெ. முத்துசாமி, 3/14, சின்னகவுண்டனுர், காலனி வார்டு, கண்ணுரூப்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
28. கண்ணன், வயது 31, த/பெ. வேலப்பன், 1/47, மாரியம்மன்கோயில் தெரு, ஸ்னாபுரம் அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
29. R. கிருஷ்ணமுர்த்தி, வயது 45, த/பெ. ராமசாமி, 5/526, காதிபோர்டு காலனி, சின்னமுதலப்பட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம்
30. அண்ணாதுரை, வயது 48, த/பெ. முத்துசாமி (எ) சீரங்கன், 1/41, சின்னனுர் நாடு, நரியன்கிணறு காடு, வாசலூர்ப்பட்டி அஞ்சல், கொல்லிமலை வட்டம், நாமக்கல் மாவட்டம்.
31. M. மனோஜ்குமார், வயது 29, த/பெ. பூபாலன், 272E8A, எழில் நகர், R.P. புதூர் அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
32. R. நடேசன், வயது 59, த/பெ. ராமசாமி கவுண்டன், அருணாச்சலம் தெரு, S.P. புதூர் அஞ்சல், நாமக்கல் மாவட்டம்-எதிர்மனுதாரர்கள்.

புரவென்சியல் இன்சால்வென்சி ஆக்ட் பிரிவுகள் 5, 7, 10, 13, 23, 31 மற்றும் 74 ன்படி மனுதாரரை நொடிப்பு நிலை எய்தியவராக (Adjudicating Petitioner as insolvent) தீர்மானித்து மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவானது 22-2-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

(I.P.No. 24/2016)

(D. No. 48/2019)

No. VI-3(a)/65/2019.

K. Jayakumar, aged 43, Son of Kandasamy, D.No.1/123, Ramasamy Nagar, Periyapatti Post, Namakkal Town, Namakkal District.—*Petitioner*

*Versus*

1. Kavitharani, Age 36, Wife of Murugesan, D.No. 5-376/1, Soundarammal Illam, Kurinchi Nagar, Kadhiborad Colony, Chinnamudalaipatti Post, Namakkal Town, Nammakkal Taluk, Namakkal District.

2. Kavitha, Age 35, Wife of Palanisamy, D.No.5/930 Azhagu Nagar, Trichy Road, Namakkal Town, Namakkal Taluk, Namakkal District.—*Respondents*.

Notice is hereby given under Sections 6 and 9 of the Provincial Insolvency Act, that the Petitioner has filed an Insolvency Petition to pass an order to adjudge the 1st Respondent as an Insolvent, to vest the property belonging to the 1st Respondent described in the Schedule 'A' with the Official Receiver Namakkal, and the said petition stands posted to 04-03-2019.

Sub-Court, Namakkal,  
12th February 2019.

M.E. PADMA,  
*Principal Subordinate Judge.*

(I.P. No. 30/2016)

(D.No. 48/2019)

No. VI-3(a)/66/2019.

ஸ்ரீதிருச்செந்தூர் முருகன் பைணாள்ஸ் பை அதன் நிர்வாக பங்குதார் S. ரவிக்குமார், வயது 55, த/பெ. சுப்ரமணியம், கதவு எண் 1/102-1, நல்லியாளையம் கிராமம், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்—மனுதாரர்.

*Versus*

1. S. ராமசாமி (கடன் பெற்றவர்) வயது 56, த/பெ. சுப்பராயன், க.எண் 3/65, பொரசப்பாளையம், சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

2. P. ரவிச்சந்திரன் (ஜோமீன்தாரர்) வயது 40, த/பெ. பொன்னுசாமி, க.எண் 227, காந்திபுரம் கிழக்கு, சேந்தமங்கலம், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

3. சங்கீதா (கிரயதப்பினர்), வயது 32, த/பெ. ராமசாமி, க.எண் 3/65, பொரசப்பாளையம், சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

4. C. செல்லதுரை (கிரயதாரர்), வயது 45, த/பெ. சின்னுசாமி, க.எண் 2/92, எரையம்பட்டி, பொம்மம்பட்டி அஞ்சல், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்—எதிர்மனுதாரர்கள்.

புரவென்சியல் இன்சால்வென்சி ஆக்ட் பிரிவுகள் 6 மற்றும் 9 ண்படி 1-ம் எதிர்மனுதாரரை இன்சால்வென்ட் என்று தீர்மானித்துப், 1ம் எதிர்மனுதாரருக்கு பாத்தியப்பட்ட மனுச்சொத்துக்களை அபிசியல் ரீசிவர் வசம் ஒப்படைக்கவும் உத்தரவாக வேண்டி தாக்கல் செய்துள்ள மனுவானது 22-2-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

சார்பு நீதிமன்றம், நாமக்கல்,  
2019 பிப்ரவரி 12.

M.E. PADMA,  
*Principal Subordinate Judge.*

(I.P.No. 41/2016)

(D.No. 48/2019)

No. VI-3(a)/67/2019.

M. Rajendran, aged 44 years, son of Marappan, residing at D.No. 293/53B, Karun Katta Palanisamy Street, A.S. Pettai, Namakkal—*Petitioner*

*Versus*

1. J. Saravanan @ Saravana Moorthi, aged 37 years, Son of Jayapal, residing at D.No.3/77-2, Kurinchi Nagar, Kondichettipatti Village Namakkal Taluk and now residing at D.No.A2/11 (Upstairs) TNHB Mullai Nagar, Mohanur Road, Namakkal.

2. S. Sathiya, Aged 29 years, Wife of Sathish, residing at D.No.64/33, Mariammal Kovil Street, Sendamangalam Post and Taluk, Namakkal District.

3. J. Uma Kamarajdevi, Aged 30 years, Wife of Sivakumar, residing at D.No.3/77-2, Kurinchi Nagar, Kondichettipatti Village, Namakkal Taluk and District.

4. L. Balaji, Son of Elamurugan, residing at D.No.7/48, Valli Pettai, Minnampalli Village, Namakkal Taluk and District.—*Respondents*.

Notice is hereby given under Sections 6 and 9 of the Provincial Insolvency Act, that the Petitioner has filed an Insolvency petition for adjudging the 1st Respondent as Insolvent and the said petition stands posted to 22-02-2019.

Sub-Court, Namakkal,  
12th February 2019.

M.E. PADMA,  
*Principal Subordinate Judge.*

(I.P.No. 16/2016)

(D.No. 212/2019)

No. VI-3(a)/68/2019.

Suresh, Aged 30 years, Son of Chandrabalan, residing at D.No.1/221B, West Thottam, Ramudiayanoor, Lathuvadi Village, Vasanthapuram Post, Namakkal Taluk, Namakkal District—*Petitioner*

*Versus*

1. Magma Fin Corp Ltd., Registered Office at magma house 24 Park Street, Kolkatta-700 016.

2. Magma Fin Corp Ltd., Navin's Presidium, 7-a, B-Block, New No.17/19, Old No.103, Nelson Manickam Road, Chennai-600 029.

3. Magma Fin Corp Ltd., Branch Office D.No.454/4 Ram Complex, Chinnery Vayalkadu, Pallapatty Post, Near New Bus Stand West, Salem-3.—*Respondents*.

Notice is hereby given under Sections 7, 10 and 13 of the Provincial Insolvency Act, that the Petitioner has filed an Insolvency Petition to adjudge the Petitioner as Insolvent and the said petition stands posted to 22-02-2019.

Sub-Court, Namakkal,  
12th February 2019.

M.E. PADMA,  
*Principal Subordinate Judge.*